

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

வ/ப எல்ஆர்ஐசீ சேவைகள் (தனியார்) கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அகல்விரிவான வருமானக்கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறு மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை சிறு மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்து செய்ப்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பொன்றாகும். முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம் இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.

- கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டியதுடன், அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவினதாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமுலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.5.1 பெற வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) பாதுகாப்புச் சேவை வழங்கல் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு அறிவிடப்பட வேண்டிய மீதி ரூபா 1,018.12 மில்லியன் தொகை காணப்பட்டதுடன், அந்த மீதியில் 53 சதவீதத்திற்கு மிகையான எண்ணிக்கையொன்று அதாவது 535 மில்லியன் தொகை சுகாதார அமைச்சிலிருந்து பெற வேண்டியிருந்தது. அவற்றில் ரூபா 3.51 மில்லியன் தொகை 02 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட காலம் முதல் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது. மேலும், மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிலிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 175.42 மில்லியன் தொகை காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 7.18 மில்லியன் தொகை 02 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட காலம் முதலும் ரூபா 8.45 மில்லியன் தொகை 05 வருடங்களுக்கு மிகையான காலம் முதல் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது. இந்த நிலைமை கம்பனியின் தொழிற்படு மூலதனத்திற்கு தீங்கான முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.	2023 நவம்பர் மாதத்தில் நிறுவனத்தினால் கடன் சேகரிக்கும் செய்முறையை வேகமாக மற்றும் மிகவும் செயற்திறனுடன் மேற்கொண்டிருந்ததுடன், 2025 ஆகஸ்ட் 01 திகதியில் அளவில் பாதுகாப்புச் சேவை வழங்குவது தொடர்பாக அறவிடப்பட வேண்டிக் காணப்பட்ட கடன்பட்டோர் தொகை ரூபா 780 மில்லியன் வரை மற்றும் சுகாதார அமைச்சிலிருந்து அறவிடப்பட வேண்டிய கடன்பட்டோர் தொகை ரூபா 261 மில்லியன் வரை குறைந்திருந்தது.	கடன்பட்டோர் மீதிகளை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு கம்பனியின் தொழில்நுட்பச் சேவைகள் வழங்கல், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் வழங்கும் பிரிவுகளின் கடன்பட்டோரிடம் மற்றும்	கம்பனியின் கடன் சேகரிப்புச் செய்முறையின் செயற்திறனின் காரணமாக 2025 ஆகஸ்ட் 01 திகதி அளவில் இந்தப் பிரிவுகளில் அறவிடப்பட வேண்டிய மீதியான ரூபா 2.12 மில்லியன் தொகை வரை குறைவடைந்திருந்ததுடன்,	நிலுவைத் தொகையை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனிதவலு வழங்கல் தொடர்பாக கடன்பட்டோரிடம் அறவிடப்பட வேண்டிய மீதி முறையே ரூபா 6.22 மில்லியன் தொகை ரூபா 459.77 மில்லியன் தொகையாக காணப்பட்டதுடன், முறையே அவற்றில் ரூபா 2.14 மில்லியன் தொகை மற்றும் ரூபா 1.82 மில்லியன் தொகைக்கான கடன்பட்டோரிடம் 02 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட காலம் முதல் இந்தத் தொகை அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

மனிதவலு வழங்குவது தொடர்பாக அறவிடப்பட வேண்டிய கடன்பட்டோர் மீதி ரூபா 393 மில்லியன் வரை குறைவடைந்திருந்து.

(இ) மீளாய்வாண்டு ஆரம்பத்தில் உள்ளவாறு 01 வருடம் முதல் 11 வருடங்கள் வரையான ரூபா 74.18 மில்லியனிற்கான 103 பழைய கடன்பட்டோருக்காக இந்த ஆண்டின் போது தொடர்ந்தும் சேவை வழங்கப்பட்ட காரணத்தினால் 2024 திமெச்பர் 31 திகதியில் உள்ளவாறு ரூபா 220.45 மில்லியனிற்கான தொகையொன்று கம்பனிக்கு கிடைக்க வேண்டிய போதிலும், அந்த தொகைகளை அறவீடு செய்வதில் ஆபத்து நிலையொன்று காணப்பட்டது.

கடன் சேகரிப்பில் ஆபத்து நிலைமை காணப்படுவது 05 வருடங்களை மிகைத்த காலம் கடந்த பில் பத்திரங்கள் தொடர்பாக மாத்திரமே. அந்தப் பெறுமதி ரூபா 41.33 மில்லியன் தொகை மாத்திரமாகும். தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் காணப்படுகின்ற கடன்பட்டோர் மீதியில் சேவை பெறுவதில் புதிய உடன்படிக்கை மேற்கொள்ளும் போது அவ்வாறான மீதிகளை அறவீடு செய்து அவர்களுடன் உடன்படிக்கைத் தொடர்புகள் மேற்கொள்வதற்கு நிறுவனத்தினால் எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடன்பட்டோர் மீதிகளை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஈ) மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு பெற வேண்டிய விழா முற்பணை மீதி ரூபா 12.1 மில்லியன் தொகையாக காணப்பட்டதுடன், அவற்றில் 01 வருடம் முதல் 12 வருடங்கள் வரையான காலம் வரை அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 8.38 மில்லியன் தொகை காணப்பட்டதுடன், அவற்றில் ரூபா 7.54 மில்லியன் தொகை பிரதிநிதித்துவப்படுத்துவது, முறைசாரா விதமாக சேவையை விட்டுச்சென்ற ஊழியர்களிடமாக காணப்பட்டதுடன், அந்த

சேவையை விட்டுச் சென்றுள்ள ஊழியர்களின் உரிமைகள் நிறுவனத்திடம் காணப்படின் (செலுத்தப்படாத சம்பளம், பாதுகாப்பு பிணை வைப்புத் தொகை) அவ்வாறு அறவிடப்பட வேண்டிய தொகைகளை அறவீடு செய்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவ்வாறு சேவையை விட்டுச்சென்றுள்ள ஊழியர்களிடம் அந்தப் பணத்தை மீண்டும் அறவீடு செய்ய முடியுமாவது

பெற வேண்டிய விழா முற்பணைகளை விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீதிகளை இதுவரை அறவீடு அவர்களை மீண்டும்
செய்திருக்கவில்லை. சேவையில்
இணைத்தாலேயாகும். இது
தொடர்பாக பொருத்தமான
செயற்பாடுகள்
நிறுவனத்தினால் எதிர்
காலத்தில் தீர்மானிக்கப்படும்.

1.5.2 செலுத்த வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கம்பனியின் சேவையை விட்டுச் சென்ற உத்தியோகத்தர்கள் அந்த உத்தியோகத்தர் கடமையாற்றிய காலத்திற்குரிய செலுத்த வேண்டிய சம்பளம் ரூபா 53.56 மில்லியன் தொகை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்ததுடன், அவற்றில் மீளாய்வாண்டிற்குரிய செலுத்த வேண்டிய சம்பளத்தின் பெறுமதி ரூபா 15.73 மில்லியன் தொகையும், 01 வருத்திற்கும் 05 இற்கு இடைப்பட்ட பெறுமதி ரூபா 37.83 மில்லியன் தொகையுமாகியிருந்தது.	அவதானிப்புக்களுடன் இணங்குகின்றேன்.	நி.பி. 271(2)(அ) பிரகாரம் சம்பளம் செலுத்த 14 நாட்கள் கடந்த பின்னர் செலுத்தப்படாத சம்பளங்கள் வருமானத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) ஒரு வருடத்திற்கு மிகையான காலம் முதல் கடமையாற்றி விலகிச் சென்றுள்ள 448 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குரிய ரூபா 1.06 மில்லினிற்கான பாதுகாப்பு வைப்புப் பெறுமதி கம்பனியின் கொள்கையின் படி தீர்ப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	சேவையை விட்டுச் சென்றமை தொடர்பாக இறுதி உறுதிப்பாட்டொன்றின் பின்னர் உரிய தீர்த்தல்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கம்பனியின் பொறுப்புக்களை தீர்ப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6 தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கம்பனியினால் அதன் தாய்க் கம்பனியாகிய காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி செய்யும் கம்பனிக்கு வழங்கியிருந்த	காணிக்கள் மீட்பு மற்றும் அபிவிருத்தி செய்யும் கம்பனியில் இருந்து கிடைக்க வேண்டிய காலம் கடந்த கடன்	தொடர்புடைய தரப்பினர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை தீர்த்துக்கொள்வதற்கு

“மனிதவள வலு மற்றும் “பாதுகாப்பு சேவை” இற்காக முறையே ரூபா 26.10 மில்லியன் தொகை மற்றும் ரூபா 20.26 மில்லியன் தொகை கம்பனிக்கு அறவிட வேண்டிக் காணப்பட்டது. அவற்றில் மனிதவள வலு சேவைகள் வழங்குதல் மூலம் 02 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட ரூபா 1.80 மில்லியன் தொகையும், 05 வருடங்களுக்கு மிகையான ரூபா 15.44 மில்லியன் தொகையும் காணப்பட்டதுடன், பாதுகாப்புச் சேவை வழங்குவதன் மூலம் 02 வருடங்களுக்கும் 05 இற்கும் இடைப்பட்ட ரூபா 14.11 மில்லியன் தொகையும் மற்றும் 05 வருடங்களுக்கு மிகையான ரூபா 0.89 மில்லியன் தொகையும் தாய்க் கம்பனியில் இருந்து கிடைக்க வேண்டியிருந்தது.

தொடர்பாக அந்தக் கடன் தொகையை மீண்டும் அறவீடு செய்யும் நடவடிக்கை முறையை விரைவுபடுத்தும் படி உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ஆ) கம்பனியினால் அதன் பிரதான தாய்க் கூட்டுத்தாபனமாகிய (Ultimate parent) இலங்கை காணி அபிவிருத்தி செய்யும் கூட்டுத்தாபனத்திற்கு மீளாய்வாண்டின் போது ரூபா 84.4 மில்லியன் தொகை பெறுமாகிய பாதுகாப்புச் சேவைகளும், ரூபா 366.10 மில்லியன் தொகை பெறுமதியாகிய மனிதவலு சேவைகளும் வழங்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் முறையே ரூபா 33.86 மில்லியன் தொகையும் மற்றும் ரூபா 61.26 மில்லியன் தொகையும் மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு கம்பனிக்கு தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது. அதேபோல் பிரதான தாய்க் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த வருடங்களின் போது வழங்கியிருந்த சேவைகள் (Technological Solution) மற்றும் ஏனைய மேற்கொள்ளப்பட்ட

பாதுகாப்புச் சேவை வழங்குதல் மற்றும் மனிதவலு வழங்கல் தொடர்பாக பிரதான தாய்க் கம்பனியின் பில் பத்திரத்தை தீர்க்கும் கருமங்கள் தொடர்பாக தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது. எதிர் காலத்தின் இந்த பில்பத்திரங்களை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்புடைய தரப்பினரின் கடன் மீதிகள் உட்பட அனைத்துக் கடன் மீதிகளும் விரைவாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செலவுகளுக்காக ரூபா 25.63
மில்லியன் தொகையும்
கம்பனிக்கு கிடைக்க
வேண்டியிருந்தமையால்
கம்பனியினால் பிரதான தாய்க்
கூட்டுத்தாபனத்திற்கு
வழங்கியிருந்த சேவைகளுக்கான
பணம் அறவீட்டின் முன்னேற்றம்
பலவீன மட்டத்தில் காணப்பட்டது.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகார சட்டத்தின் பிரிவு 15	கம்பனியினால் 2018 ஆண்டு முதல் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்கவில்லை.	இது தொடர்பாக இதுவரை எதுவிட நடவடிக்கைகளும் எடுக்க முடியாமல் போனதுடன், அந்த விடயங்களை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	கணக்காய்வு அதிகார சட்டத்தின் ஏற்பாடுகளின் படி நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பக்குதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம்			
(i) பிரிவுகள் 133 மற்றும் 144	கம்பனியினால் 2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்காக வருடாந்த பொதுக்கூட்டங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யும் படி உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.	கணக்காய்வு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் 2024 ஆண்டிற்காக பொதுக்கூட்டம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.	கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி வருடாந்த பொதுக்கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும்.
(ii) பிரிவு 166	அனைத்துக் கம்பனிகளிலும் பணிப்பாளர் சபையினால் ஐந்தொகை திகதியின் பின்னர் 06 மாதங்களுக்குள் அத் திகதியில் முடிவடையும் கணக்குக் காலப் பகுதியுள் கம்பனியின் அலுவல்கள் தொடர்பாக வருடாந்த அறிக்கையொன்று தயாரிக்கப்பட	வருடாந்த அறிக்கைகள் உரியவாறு தயாரிக்கப்படும் அலுவல்கள் எதிர் காலத்தில் மேற்கொள்வதற்கு உரிய உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.	குறிப்பிட்ட காலப் பகுதியினுள் கம்பனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி வருடாந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட வேண்டும்.

வேண்டியிருந்த போதிலும்,
கம்பனியினால் அவ்வாறு
செயற்பட்டிருக்கவில்லை.

(இ) 2024 பெப்ரவரி 28 திகதிய அங்கீகாரம் திறைச்சேரியின் பூர்வாங்க 2024 ஆண்டு சுற்றறிக்கை ஏற்பாடுகளின்
இலக்கம் 01/2024 பெற்றுக்கொள்ளாமல் செலுத்தப்பட்ட ரூபா 28.45 ஏற்பாடுகளின்
அரசு தொண்டி பெற்றுக்கொள்ளாமல் மில்லியன் தொகைக்கான பிரகாரம்
முயற்சிகள் தொழில் ஊழியர்களுக்கு புதிய படிக்கள் செயலாற்றுகை படி 2024 தேவையான
சுற்றறிக்கையின் பந்தி காணப்படும் தற்போது ஆண்டில் அங்கீகாரத்துடன்,
3.1 திருத்தக்கூடாது என, 2021 அறிமுகப்படுத்தப்பட்ட செயலாற்றுகை ஊக்குவிப்புச்
நவம்பர் 16 திகதிய 01/2021 ஒன்றல்ல எனவும், அந்தப் செலுத்துவதற்கு
இலக்கம் தொண்டி அரசு படி 2018 ஆண்டு நடவடிக்கை
தொழில் முயற்சிகள் தொடர்பாக அவை எடுக்க வேண்டும்.
சுற்றறிக்கை மூலம் திறைச்சேரியின் பூர்வாங்க அங்கீகாரம்
அறிமுகப்படுத்தியிருந்த அரசுக்கு பெற்றிருக்காததுடன், அரசு
சொந்தமான தொழில் முயற்சிகள் தொழில் முயற்சிகள்
முயற்சிகளுக்கான செயற்பாட்டுக் திணைக்களத்திற்கு
கைநூழில் பந்தி 3.2(v) படி சமர்ப்பித்தல் தொடர்பாக
செயற்பாடுகள் அல்லது கவனம்
செயலாற்றுகை தொடர்பாக செலுத்தப்பட்டுள்ளது.
ஊக்குவிப்புத் திட்டங்கள் அரசு
தொழில் முயற்சிகள்
திணைக்களத்திற்கு சமர்ப்பித்து
அங்கீகாரம்
பெற்றுக்கொள்ளப்பட
வேண்டியிருந்த போதிலும்,
கம்பனியினால் அதற்கு
முரணாக பதவியணியினருக்கு
“செயலாற்றுகை ஊக்குவித்தல்”
என ரூபா 28.45 மில்லியன்
தொகை மீளாய்வாண்டின் போது
செலுத்தப்பட்டிருந்தது.

1.8 வரிப் பிரமாணங்களுடன் இணங்காமை

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ)	2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 86(2) இன் பிரகாரம் முற்பண தனியார் வருமான வரி வருடாந்தத் திரட்டு மார்ச் மாதம் முப்பத்தொன்றாம் திகதியில் முடிவடையும் ஒவ்வொரு வருட இறுதி முதல் முப்பது நாட்களுக்குள் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட	முற்பண தன்வய் வருமான வரித் திரட்டை தாமதமடைவதை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.	உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வருடாந்த வரித் திரட்டு 30 நாட்களுக்குள் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வேண்டியிருந்த போதிலும்,
கம்பனியினால் 2023 / 2024
மதிப்பீட்டு ஆண்டிற்குரிய
வருடாந்தக் கூற்று 111 நாட்கள்
தாமதித்து அதாவது 2024
ஆகஸ்ட் 20 திகதி உள்நாட்டு
இறைவரி ஆணையாளர்
நாயகத்திற்கு
சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

- (ஆ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 90(1) இன் பிரகாரம் ஏதேனும் மதிப்பீட்டு ஆண்டொன்றினுள் தொழில் முயற்சியொன்றின் மூலம் அல்லது முதலீட்டொன்றின் மூலம் மதிப்பீட்டு செய்யக்கூடிய வருமானம் ஒன்று உழைக்கப்படின அல்லது உழைப்பதற்கு எதிர்பார்ப்பின் அந்த நபரினால் காலாண்டு தவணைகளாக வரி செலுத்த வேண்டிய போதிலும், கம்பனியினால் 2024 / 2025 மதிப்பீட்டு ஆண்டுகள் தொடர்பாக காலாண்டு தவணை மூலம் வருமான வரி செலுத்தியிருக்கவில்லை.
- காலாண்டு ரீதியாக செலுத்த வேண்டிய வருமான வரித்தொகை செலுத்தல் 2024 / 2025 ஆண்டில் செலுத்த முடியாமல் போனதுடன், அதற்கு முன்னர் காணப்பட்ட நிலுவை வரித் தொகையினை செலுத்துவதற்கு கம்பனியினால் முக்கியத்துவம் செலுத்தியதினாலேயாகும். அதன்படி, நிலுவை வரி செலுத்துதல் மற்றும் காலாண்டு ரீதியாக வருமான வரி செலுத்துதல் ஆகிய இரண்டு விடயங்களுக்கும் செலுத்தக்கூடிய அளவு நிதி வலுவொன்று நிலுவனத்தில் காணப்படவில்லை.
- உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காலாண்டு தவணை மூலம் வருமான வரி செலுத்தப்பட வேண்டும்.
- (இ) 2017 இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் பிரிவு 91(1) இன் பிரகாரம் கம்பனியினால் 2024 / 2025 மதிப்பீட்டு ஆண்டிற்குரிய செலுத்த வேண்டிய வரித்தொகை தொடர்பாக மதிப்பீட்டொன்று முதலாவது தவணை செலுத்தும் திகதியளவில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திற்கு கோவைப்படுத்த வேண்டியிருந்த போதிலும், அதன்படி, நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- 2024 / 2025 ஆண்டுக்கான செலுத்த வேண்டிய வரித் தொகை தொடர்பாக மதிப்பீட்டொன்று கோப்பிடுவதற்காக முடியாமல் போனதுடன், இந்தக் குறைபாட்டை எதிர் காலத்தில் தவிர்த்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் செலுத்த வேண்டிய வரித்தொகை தொடர்பாக மதிப்பீட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- (ஈ) 2006 இன் 08 ஆம் இலக்க பெறுமதி கூட்டிய (திருத்திய) வரிச் சட்டத்தின் பிரிவு 11 இன் பிரகாரம் கம்பனியினால் ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கம்பனியினால் காசு செலுத்த வேண்டிய பெறுமதி அடிப்படையில் பெறுமதி கூட்டிய வரி செலுத்துவதற்கு அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், அதன்படி, செலுத்த வேண்டிய பெறுமதி கூட்டிய வரி தொடர்ந்து வரும் மாதத்தின் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு

செலுத்த வேண்டிய பெறுமதி கூட்டிய வரி தொடர்ந்து வரும் மாதத்தின் 20 திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய அட்டுறு அடிப்படையின் படி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய பெறுமதி கூட்டிய வரியின் பெறுமதி ரூபா 721.326 மில்லியன் தொகை காணப்பட்டதுடன், அவற்றில் சேவை பெறுனர்களிடம் கிடைத்த பெறுமதி கூட்டிய வரித்தொகையில் இருந்து 2024 ஆண்டிற்குரிய ரூபா 95.26 மில்லியன் தொகை மற்றும் 2025 ஆகஸ்ட் அளவில் ரூபா 351.48 மில்லியன் தொகை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு அனுப்பியிருக்காததுடன், கம்பனியின் தொழிற்படு மூலதனத்திற்காக அந்தப் பணமும் ஈடுபடுத்தியிருந்தது.

பெறுமதி கூட்டிய வரித்தொகை ரூபா 454.86 மில்லியன் தொகை மாத்திரமே. அதில் கடன்பட்டோருடன் சேகரிக்கப்பட்ட பெறுமதி கூட்டிய வரித்தொகையும் உட்பட அது ரூபா 736.82 மில்லியன் தொகை மாத்திரம் ஆகும். (அட்டுறு அடிப்படை) தற்போது 2024 ஆண்டிற்குரிய செலுத்த வேண்டிய பெறுமதி கூட்டிய வரித் தொகையில் ரூபா 95.26 மில்லியன் தொகை மாத்திரம் மீதியாக உள்ளது. எவ்வாறாயினும், நிறுவனத்தினால் இந்த அனைத்து பெறுமதி கூட்டிய வரி நிலுவைத் தொகையையும் 2026 ஜூலை மாதம் அளவில் செலுத்தி முடிப்பதற்கு திட்டமொன்று அடிப்படையில் செலுத்தி முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(உ) உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் 2023 மார்ச் 29 திகதிய SEC/2023/E/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பந்தி 7(உ) பிரகாரம் மதிப்பீட்டு ஆண்டினுள் ஊழியர் ஒருவர் தொழிலொன்று ஆரம்பிக்கும் போது ஊழியரின் தொழில் மூலம் கிடைக்கக்கூடிய வரியை கழிப்பதற்காக வரிச் சுற்று இலக்கம் 05 பயன்படுத்தப்பட வேண்டிய போதிலும், 2024 / 2025 மதிப்பீட்டு ஆண்டினுள் கம்பனிக்குச் சேர்ந்த 09 ஊழியர்களிடம் வரி கழிக்கும் போது வரிச் சுற்று இலக்கம் 01 பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த அவதானிப்புக்களை ஏற்றுக்கொள்வதுடன், எதிர் காலத்தில் அதனை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் வரிச் சுற்று 05 இனை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 86.23 மில்லியனிற்கான வரிக்கு முன்னர் தேறிய இலாபமொன்று காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் வரிக்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 123.98 மில்லியன் தொகையாக காணப்பட்டது. அதன் படி நிதி விளைவுகளில் ரூபா 37.75 மில்லியனிற்கான பின்னடைவொன்று அவதானிக்கப்பட்டது. வருமானம் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக ரூபா 457.52 மில்லியனினால் அதிகரித்திருந்த போதிலும், முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக சேவைக் கிரயம் ரூபா 466.8 மில்லியனினால் தாபன மற்றும் ஏனைய செலவுகள் ரூபா 28.6 மில்லியனினால் அதிகரித்திருந்தமை இந்த பின்னடைவுக்கு பிரதான காரணமாக இருந்தது.

2.2 பிரதான வருமான மற்றும் செலவு விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ள தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்குரிய கம்பனியின் நிதி விளைவுகளை மதிப்பாய்வு செய்யும் போது பின்வரும் விடயங்கள் அவதானிக்கப்பட்டது.

விபரம்	2024 ரூபா மில்லியன்	2023 ரூபா மில்லியன்	முரண் ரூபா மில்லியன்	முரணின் சதவீதம்
வருமானம்	4,095.87	3,638.35	457.52	12.57
ஏனைய வருமானம்	40.54	38.25	2.29	5.99
சேவைக் கிரயம்	3,807.88	3,341.08	466.80	13.97
நிர்வாக செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள்	235.20	206.60	28.60	13.84
மொத்தக் கிரயம்	7.10	4.94	2.16	43.72

(அ) முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக கம்பனியின் வருமானம் ரூபா 457.52 மில்லியனினால் அதிகரித்திருந்ததுடன், அதற்காக மீளாய்வாண்டின் போது பாதுகாப்புச் சேவை வருமானம் ரூபா 32.21 மில்லியனினால் போலவே மனிதவலு வருமானம் ரூபா 427.45 மில்லியனினால் அதிகரித்திருத்தல் பிரதானமான காரணமாக இருந்தது.

(ஆ) முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக சேவைக் கிரயம் ரூபா 466.8 மில்லியனினால் அதிகரித்திருந்தது. இதற்காக பிரதானமாக மனிதவலுச் சேவை மற்றும் பாதுகாப்புச் சேவை வழங்குபோர்களின் சம்பளங்கள் மற்றும் வேதனங்கள் அதிகரித்தல் மற்றும் அதன் மீது செலுத்தப்படுகின்ற ஏனைய படிகளின் அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

(இ) நிர்வாகச் செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் ரூபா 28.6 மில்லியனினால் அதிகரித்திருந்ததுடன், அதற்காக கம்பனியின் புத்தாண்டு செயலாற்றுகை ஊக்குவிப்புக் கொடுப்பனவிற்காக ரூபா 28.4 மில்லியன் தொகை செலவிடப்படல் காரணமாக இருந்தது. விளம்பரச் செலவும் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக ரூபா 5.83 மில்லியன் தொகையினால் அதிகரித்திருந்தது.

2.3 விகிதாசாரப் பகுப்பாய்வு

சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் படி மீளாய்வாண்டிற்கான கம்பனியின் சில முக்கியமான விகிதாசாரங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

	2024	2023
மொத்த இலாப எல்லை (சதவீதம்)	7.03	8.1
தேறிய இலாப எல்லை (சதவீதம்)	1.55	2.41
நடைமுறை விகிதாசாரம்	1.54:1	1.49:1
கடன்பட்டோர் புரள்வு விகிதாசாரம் (தவணைகள்)	2.65	2.53
கடன் சேகரிக்கும் காலம் (நாட்கள்)	137	144

(அ) முன்னைய ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது கம்பனியின் மொத்த இலாப விகிதாசாரம் 1.14 சதவீதத்தினால் குறைந்திருந்ததுடன், இதற்காக கம்பனியின் வருவாய் 12.57 சதவீதம் எனப்படும் ரூபா 457.52 மில்லியனினால் அதிகரிக்கும் போது சேவைக் கிரயம் 13.97 சதவீதம் எனப்படும் ரூபா 466.8 மில்லியனினால் அதிகரித்தல் பிரதானமான காரணமாக இருந்தது.

(ஆ) மீளாய்வாண்டின் நடைமுறை விகிதாசாரம் 1.49:1 முதல் 1.54:1 வரை முன்னைய ஆண்டிற்கு நேரொப்ப அதிகரித்திருந்தது. பணமும் பணத்திற்கு சமமானவைகளும் 7.66 சதவீதத்தினால் அதிகரித்திருத்தல் இதற்கு பிரதானமான காரணமாக இருந்தது.

(இ) கம்பனியின் நடைமுறை சொத்துக்களின் ரூபா 138.1 மில்லியன் பெறுமதியான குறுகிய கால நிலையான வைப்புக்களும் உட்பட்டிருந்த போதிலும், அந்த நிலையான வைப்புக்களுக்கு எதிராக கம்பனியினால் மீளாய்வாண்டு இறுதியளவில் ரூபா 157.81 மில்லியன் பெறுமதியான விலைகூறல்கள் மற்றும் செயலாற்றுகை பிணைமுறி பெற்றுக்கொண்டிருந்தமையால் இந்த நிலையான வைப்புக்களின் பெயரளவுப் பெறுமதி மாத்திரம் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்ததுடன், அவற்றின் திரவத் தன்மை குறைந்த மாட்டத்தில் காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கம்பனி தனது புதிய தலைமை அலுவலகக் கட்டிடம் நிர்மாணிப்பதற்காக பிரதான தாய் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அத்திடயவில் அமைந்துள்ள 120 பர்சஸ் காணியொன்று 30 வருட நீண்ட கால குத்தகை அடிப்படையில் ரூபா 19.91 மில்லியன் தொகைக்கு 2018 ஆண்டு பெற்றிருந்த போதிலும், தற்போது 06 வருடங்கள் கடந்திருந்த போதிலும், கட்டிடத்திற்குரிய எதுவித நிர்மாண	இங்கு அத்திடய அலுவலகக் கட்டிடம் நிர்மாணித்தல் தொடர்பாக கம்பனியின் தாய்க் கம்பனியின் மூலம் மேற்கொண்டிருந்த உடன்படிக்கை மற்றும் அதற்கு ஒத்த நிகழ்வாக நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த அனைத்துச் செலவுகள் தொடர்பான அவதானிப்புக்களுடன் இணங்கப்படுகின்றன.	முறையான ஆய்வொன்றுடன் கம்பனிக்கு அணுகுலமான முறையில் பொருளாதார ரீதியான தீர்மானங்கள் எடுப்பதற்கு முகாமைத்துவத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலைகளும்

மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

2019 ஆண்டின் போது காணியைச்

சுற்றி ரூபா 700 அடி நீளத்திற்கு

மதிலொன்று ரூபா 5.877

மில்லியனிற்கான கிரயமொன்று

மேற்கொண்டு

நிர்மாணிக்கப்பட்டிருந்ததுடன், இந்த

மதில் குத்தகைக்கு பெறப்பட்ட

காணிப் பகுதியின் எல்லைக்கு

அப்பால் பிரதான தாய்க்

கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான

மீதியான காணிப் பகுதிக்கான

நுழைபாதைக்கு தடையாக மற்றும்

கால்வாய் காப்புக்காக ஒதுக்கப்பட

வேண்டிய காணிப் பகுதியையும்

உட்படுத்தி

நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதே

போல் தலைமை அலுவலகக்

கட்டிடம் நிர்மாணிப்பதற்கு

கொள்வனவு செய்திருந்த இந்தக்

காணியின் மையப்பகுதியால்

33KVA உயர் விசை மின்கம்பிகள்

இழுக்கப்பட்டுள்ளதென

கணக்காய்வில்

அவதானிக்கப்பட்டது.

(ஆ) 2024 ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பணிப்பாளர் சபைக் கூட்டத் தீர்மானத்தின் படி “அ” இல் குறிப்பிடப்பட்டுள்ள குத்தகை உடன்படிக்கையை முடிவுறுத்தி ரூபா 13.22 மில்லியன் தொகையொன்றை தீர்த்து காணியை மீண்டும் பிரதான தாய்க் கூட்டுத்தாபனத்திற்கு உரித்தாக்குவதற்கு தீர்மானித்திருந்த போதிலும், அந்தப் பணம் கிரிமண்டல மாவட்டத்தில் அமைந்துள்ள அலுவலக வளாகத்திற்காக கம்பனியினால் பிரதான தாய் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 16.81 மில்லியனிற்கான நிலுவை வாடகைத் தொகைக்காக பிரதியீடு செய்வதற்கு பிரதான தாய்க் கூட்டுத்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தக் காணியை மீண்டும் உரித்தாக்கும்

இங்கு அத்திடய அலுவலகக் கட்டிடம் நிர்மாணித்தல் தொடர்பாக கம்பனியின் தாய்க் கம்பனியின் மூலம் மேற்கொண்டிருந்த உடன்படிக்கை மற்றும் அதற்கு ஒத்த நிகழ்வாக நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த அனைத்துச் செலவுகள் தொடர்பான அவதானிப்புக்களுடன் இணங்கப்படுகின்றன.

முறையான ஆய்வொன்றுடன் கம்பனிக்கு அணுகூலமான முறையில் பொருளாதார ரீதியான தீர்மானங்கள் எடுப்பதற்கு முகாமைத்துவத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போது கம்பனியினால் காணியை சுற்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த மதிலின் பெறுமதி மற்றும் அங்கு காணப்பட்ட கட்டிடங்களை கவனத்தில் எடுத்திருக்காததுடன், காணியின் பாதுகாப்பு புவிச் சரிதவியல் அளவை அறிக்கை பெற்றுக்கொள்ளல், தொலைபேசி, தரை வாடகை, நீர் மற்றும் மின்சாரத்திற்காக 2018 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை ரூபா 11.98 மில்லியனிற்கான கிரயமொன்று மேற்கொண்டிருந்தது. அதன்படி, இந்த கொடுக்கல் வாங்கல்களின் காரணத்தினால் கம்பனிக்கு பாரிய நிதி நட்டமொன்று மேற்கொள்ள நேரிட்டிருந்தது.

- (இ) விற்பனைக்காக கம்பனியினால் 2018 ஆண்டில் 49,537.90 டொலர்களுக்கு (ரூபா 8.73 மில்லியன்) கொள்வனவு செய்திருந்த 1669 CCTV உபகரணங்களில் ரூபா 2.28 மில்லியன் பெறுமதியான 547 அலகுகள் மீளாய்வாண்டு இறுதியளவிலும் மீதியாக காணப்பட்டதுடன், தொழில்நுட்பம் காலவதியாகியிருந்தமையால், முறையான அங்கீகாரமொன்றின்றி 2021 ஆண்டின் போது ரூபா 3.19 மில்லியனிற்கான இருப்பு பதிவழித்தலொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பெறுகை வழிகாட்டல்களுக்கு இணக்கமின்றி அதாவது 2006 பெறுகை வழிகாட்டல் கோவையின் 1.2.1 இன் படி செயற்படாமல் கொள்வனவு செய்திருந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கம்பனியினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (ஈ) கம்பனியினால் 2018 ஆண்டின் போது ரூபா 2.34 மில்லியனிற்கு இறக்குமதி செய்திருந்த “Hand Held Metal Detectors with Chargers” 1000 அலகுகளில் 481 கொள்வனவு தொடர்பாக சந்தைத் தேவைப்பாட்டை கடைபிடிக்கப்பட்டிருந்த இனங்கண்ட பின்னர் அதற்கு இணங்க கொள்வனவுகள் பெறுகை செய்முறையில் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், காரணப்பட்ட பலவீனங்கள் உள்ளகக் கூட்டுத்தாபனத்தின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் உபகரணங்களின் விற்பனையை உபகரணங்களின் விரைவுபடுத்துவதற்கும் பரிசோதனையொன்று மேற்கொண்டு அறிக்கை மூலோபாயத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிக்கப்பட வேண்டும். அறிக்கையின் அடிப்படையில் அதற்கு இணக்கமின்றி குற்றப் புலனாய்வுத் தரப்பினருக்கு திணைக்களத்திற்கு செயற்பட்ட எதிராக தரப்பினருக்கு முறைப்பாடு செய்வதற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- (ஈ) கம்பனியினால் 2018 ஆண்டின் போது ரூபா 2.34 மில்லியனிற்கு இறக்குமதி செய்திருந்த “Hand Held Metal Detectors with Chargers” 1000 அலகுகளில் 481 கொள்வனவு தொடர்பாக சந்தைத் தேவைப்பாட்டை கடைபிடிக்கப்பட்டிருந்த இனங்கண்ட பின்னர் அதற்குரிய கொள்வனவுகள் பெறுகை செய்முறையில் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், காரணப்பட்ட பலவீனங்கள் உள்ளகக் கூட்டுத்தாபனத்தில் உள்ளகக் வேண்டியதுடன்,

அலகுகளும் ரூபா 6.77 மில்லியனிற்கு இறக்குமதி செய்திருந்த 08 விடயங்களுக்குரிய 731 பாதுகாப்பு உபகரண அலகுகளும் மீளாய்வாண்டு இறுதி வரை விற்பனை செய்ய முடியாமல் காணப்பட்டது. இந்த உபகரணங்களின் உத்தரவாத காலம் தற்போது முடிவடைந்திருந்ததுடன், விற்பனையின் பின்னர் சேவைக்காக உள்நாட்டு முகவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு இருக்கவில்லை. சந்தைத் தேவைப்பாடு தொடர்பாக முறையான ஆய்வொன்று மேற்கொள்ளப்படாமல் பண்டங்கள் கொள்வனவு செய்தல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக காலவதியாகிய காரணத்தினால் பண்டங்களை விற்பனை செய்ய முடியாமையால் 2021 ஆண்டின் போது இந்த உபகரணங்களின் ரூபா 5.18 மில்லியனிற்கான இருப்பு பதிவழித்தல் ஒன்றும் நேரிட்டிருந்தது. மேலும், இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக 2021 ஆண்டு முதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், இதுவரை அந்த அலுவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்காததுடன், கம்பனியினால் இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக விசாரணையொன்று மேற்கொண்டு இந்த இருப்பு அலகுகள் தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

கணக்காய்வுப் பிரிவினால் பரிசோதனையொன்று மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் முன்னேற்றத்தை வினவிய போது இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தினால் தொடர்ந்தும் விசாரணை அலுவல்கள் மேற்கொள்ளப்படவில்லை என அந்தத் திணைக்களத்தினால் 2024 ஏப்ரல் 24 திகதி கடிதத்தின் மூலம் உயர் முகாமைத்துவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இதுவரை மீதியாக காணப்படும் விடயங்களை விற்பனை செய்வதற்காக பல சந்தர்ப்பங்களில் டென்டர் அழைக்கப்பட்ட போதிலும், விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. எனினும், இந்த விடயங்களை விற்பனை செய்வதற்காக தொடர்ந்தும் முயற்சி செய்யப்பட்டு வருகின்றது.

உபகரணங்கள் விற்பனையை விரைவுபடுத்துவதற்கும் மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். அதற்கு இணக்கமின்றி தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.2 செயற்பாட்டுத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது பாதுகாப்புச் சேவை மற்றும் ஏனைய சேவைகளுக்காக 2929 உத்தியோகத்தர்கள் சேர்க்கப்பட்டிருந்ததுடன், கடமையாற்றிய 1036 உத்தியோகத்தர்கள் சேவையை விட்டு விலகி அல்லது அறிவிக்காமல் சேவையை வரிதாக்கிச் சென்றுள்ளனர். இந்த ஊழியல் புரள்வினை குறைப்பதற்கு எதுவித நடவடிக்கையும் கம்பனியினால் எடுத்திருக்கவில்லை.	பாதுகாப்புச் சேவையில் காணப்படுகின்ற மிகவும் குறைந்த சம்பளத்தின் காரணமாக சேவையில் வைத்தல் மிகவும் இயலாத காரியமொன்றாகும். ஊழியர் புரள்வினை குறைப்பதற்கு முனைப்பை ஏற்படுத்தல் சம்பளத்தை அதிகரித்தலாகும். அத்துடன், தற்போது இதற்காக பிரதான சேவை பெறும் நிறுவனங்களிடம் கோறப்பட்டுள்ளது.	ஊழியர்களின் புரள்வினை குறைப்பதன் மூலம் கம்பனியின் செயலாற்றுகை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) சந்தைத் தேவைப்பாடு மற்றும் வருமானங்கள் மற்றும் செலவுகள் எதிர்வுகூறல் முறையான மதிப்பாய்வொன்று இன்றி கம்பனியினால் செயற்படுத்தப்பட்டுள்ள படகு சேவைக்காக மீளாய்வாண்டின் வருமானம் ரூபா 7.22 மில்லியன் தொகை காணப்பட்ட போதிலும், படகு சேவையை நடாத்திச் செல்வதற்காக ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்ட உள்ளவாறான கிரயம் ரூபா 10.09 மில்லியனாக காணப்பட்டமையால், ரூபா 2.87 மில்லியனிற்கான நட்டமொன்று கம்பனிக்கு மேற்கொள்வதற்கு நேரிட்டிருந்தது.	படகு சேவையின் நிதி நட்டத்தை எதிர் காலத்தில் குறைப்பதற்காக நிறுவனம் உள்ளாச படகு பிரயாணத்திற்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களை திருத்துதல் மற்றும் பதவியணியினரை குறைத்தல் மேற்கொள்ளப்படும்.	சந்தைத் தேவைப்பாடுகள் மற்றும் வருமானங்கள் மற்றும் செலவுகள் எதிர்வுகூறல் சரியாக மதிப்பீடு செய்தல் மற்றும் கிரயத்தினை குறைக்கக் கூடியவாறு வியாபார செயற்பாட்டு அலுவல்கள் மேற்கொள்வதற்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

3.3 சிக்கல் தன்மையுடைய கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2025 ஜனவரி மாதத்தில் கம்பனியின் முகாமைப் பணிபாளரின் அங்கீகாரத்துடன் மாத்திரம் அதன் ஊழியர்களின் 2024 ஆண்டில் சேமிக்கப்பட்ட மருத்துவ விடுமுறைகளுக்காக ரூபா 4.9 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்தது. அதேபோல், இந்தத் தொகை	அவதானிப்பினை ஏற்றுக்கொள்வதுடன், அதனை 2025 ஆண்டு முதல் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், மேலும், இந்த வாழ்க்கைச் செலவுப்படி கூட்டப்பட்டு மருத்துவ விடுமுறைக்காக	முறையான அங்கீகாரத்தின் மீது குறிப்பிட்ட கொடுப்பனவுகள் சரியாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், இதற்கு இணங்கியிருக்காத பொறுப்பான தரப்பினர்களுக்கு எதிராக

ஆரம்ப மேலதிகமாக செலவுப் படியும் தயாரிக்கப்பட்டிருந்தது.	சம்பளத்திற்கு வாழ்க்கைச் உட்படுத்தி	செலுத்த ஆண்டில் செலுத்தப்பட்ட கடைபிடித்த ஆகும். மேலும், முயற்சிகள் காணி கூட்டுத்தாபனத்திற்கு வழங்கியிருந்த PED/SLLDC/1/11 (ii) மற்றும் 2025 ஏப்ரல் 29 திகதிய கடிதத்தின் படி இந்த ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவுப் படியும் உட்பட சேமிக்கப்பட்ட மருத்துவ விடுமுறைக் கொடுப்பனவு கணிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.	நேரிட்டது. 2023 இந்தப் படி அடிப்படையை காரணத்தினாலேயே தொழில் அபிவிருத்திக் மற்றும் திகதிய இந்த வாழ்க்கைச் உட்பட மருத்துவ கொடுப்பனவு அங்கீகாரம்	ஒழுக்காற்றுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
--	---	--	--	---

3.4 பெறுகை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2024 ஆண்டிற்காக கம்பனியின் வழங்குனர்களை பதிவு செய்தலின் கீழ் மோட்டார் வாகனங்களின் திருத்த வேலை மற்றும் பராமரிப்பு அலுவல்களுக்காக இரண்டு நிறுவனங்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மொத்த திருத்த வேலைச் செலவில் ரூபா 1.31 மில்லியனிற்கான திருத்த வேலைகள் அந்த ஒரு வழங்குனரின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், மீதியான ரூபா 4.58 மில்லியனிற்கான திருத்த வேலைகள் கம்பனியில் பதிவு செய்யப்பட்டிருக்காத வழங்குனர்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2006 பெறுகை வழிகாட்டல் கோவையின் 3.4.3(இ) படி பெறுகை நிறுவனத்தினால் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தமது அலுவலகங்களை வரையறுக்கும் படி குறிப்பிடப்பட்டிருந்த கம்பனியினால் தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு	2006 பெறுகை வழிகாட்டல் கோவையின் 9.3.1(அ) இன் படி (Local agent) மூலம் திருத்த வேலை மற்றும் பராமரிப்பு அலுவல்கள் மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தினால் ரூபா 1.36 மில்லியன் தொகை இதற்காக செலவிடப்பட்டிருந்தது. அதேபோல், நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்கான பெறுமதி ரூபா 2.11 மில்லியன் மாத்திரமே. 2025 முதல் செயற்படுத்தப்படுகின்ற பெறுகை வழிகாட்டல் மூலம் உள்நாட்டு முகவர் மூலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கராஜ் ஒன்றின் மூலம் வாகன திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புக்கள் மேற்கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன்படி, எதிர் காலத்தில் அதன்படி நடவடிக்கை	பெறுகை வழிகாட்டலின் படி வழங்குனர்கள் தெரிவு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கருமங்கள் முறைப் பிரகாரம் மேற்கொள்வதன் மூலம் கம்பனியின் செயலாற்றுகையை அதிகரித்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், அதற்கு இணங்காத பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறுவனங்களுக்கு புறம்பாக வேறு எடுப்பதற்கு நிறுவனம்
நிறுவனங்களில் திருத்த தீர்மானித்துள்ளது.
வேலைகள் மற்றும் பராமரிப்பு
அலுவலகங்களுக்கு
ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன்,
இரண்டு வழங்குனர்களிடையே
தகைமையுடைய வழங்குனர்
தெரிவு செய்யும் அலுவல்கள்
செய்முறை ரீதியாக பொருத்தமான
முறையொன்று அல்லாமல்
காணப்படுவதுடன், அதிக
எண்ணிக்கையான வழங்குனர்
எண்ணிக்கையிலிருந்து போட்டி
அடிப்படையின் மூலம்
தகைமையுடைய ஒருவர் தெரிவு
செய்யக்கூடிய சந்தர்ப்பம் இதன்
மூலம் தவிர்க்கப்படுகின்றது.

3.5 ஏனைய அமைப்புக்களுக்கு விடுவித்திருந்த வளங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>2021 நவம்பர் 16 திகதிய 01/2021 இலக்கம் கொண்ட அரச தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை மூலம் அறிமுகப்படுத்தியிருந்த அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான செயற்பாட்டுக் கைநூழில் 6.8 பந்தியின் பிரகாரம் அரச தொழில் முயற்சிகளின் உத்தியோகத்தர்கள் அமைச்சின் அல்லது ஏனைய அரச நிறுவனங்களின் சேவைக்காக விடுவிக்கக் கூடாது என விதிக்கப்பட்டிருந்த போதிலும், கம்பனியின் 07 ஊழியர்கள் 2020 ஆண்டு முதல் இதுவரை பல்வேறு பதவிகளுக்காக பிரதான தாய்க் கூட்டுத்தாபனத்தின் சேவைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த உத்தியோகத்தர்களுக்காக 2020 ஆண்டு முதல் மீளாய்வாண்டு வரை செலுத்தப்பட்டிருந்த ரூபா 13.86 மில்லியனிற்கான சம்பளம் கம்பனிக்கு மீளளிப்பு செய்திருக்கவில்லை.</p>	<p>பிரதான தாய்க் கம்பனியின் ஊழியர் பதவிகள் அந்தப் பதவிகளின் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டது. அந்தப் பணத்தை தீர்த்தல் தொடர்பாக தாமதமொன்று அந்தப் காணப்படுகின்றது. அந்தப் பணம் எதிர காலத்தில் விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.</p>	<p>சுற்றறிக்கைக்கு இணங்க கம்பனியின் மனிதவளங்கள் செயற்திறனுடன் மற்றும் ஆக்கபூர்வமாக முகாமைப்படுத்த வேண்டியதுடன், தாய்க் கம்பனியில் இருந்து அறவிடப்பட வேண்டிய பணத்தை தாமதமின்றி அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>

3.6 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2022 ஆகஸ்ட் 08 திகதிய 04/2022 இலக்கம் கொண்ட அரச தொழில் முயற்சித் திணைக்களத்தின் சுற்றறிக்கையின் 2.4 பந்திக்கு முரணாக கம்பனியினால் ஒப்பந்த அடிப்படையில் 08 உத்தியோகத்தர்கள் முகாமைத்துவச் சேவைத் திணைக்களத்தில் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளாமல் சேவையில் நிறுவியிருந்ததன், மீளாய்வாண்டின் போதும் அவர்களுக்காக சம்பளம் மற்றும் படி என ரூபா 4.23 மில்லியன் தொகை செலுத்தியிருந்தது.	இந்தக் கம்பனி சுய உழைப்பின் மீது வாழும் நிறுவனம் ஒன்றாக காணப்படுகின்றமையால், கடமை தேவைப்பாடுகளின் மீது அதாவது நிறுவனம் தொடர்ந்து நிலவுவதற்காக தேவையான சந்தர்ப்பங்களில் ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை இந்தக் கம்பனி முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திடம் பதவியணியினர் அங்கீகரித்துக்கொள்ளல் மேற்கொள்ளப்பட்டிருக்காததுடன், தொழில் அலுவல்களின் தளம்பல்களின் படி ஆட்சேர்ப்பு மேற்கொள்ளல் தீர்மானிக்க நேரிட்டிருந்தது.	சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் முகாமைத்துவச் சேவைத் திணைக்களத்தின் அங்கீகாரத்தின் மீது ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.7 வாகன முறைமை முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2016 திசம்பர் 29 திகதிய 30/2016 இலக்கம் கொண்ட பொது நிருவாக சுற்றறிக்கையின் பந்தி 03 (1) பிரகாரம் அனைத்து எரிபொருள் பரிசோதனையின் பின்னர் 12 மாத காலப் பகுதியின் பின்னர் அல்லது 25,000 கிலோ மீற்றர் ஓட்டத்தின் பின்னர் அல்லது என்ஜின் தொடர்பான பிரதான திருத்த வேலையொன்று மேற்கொண்ட பின்னர் ஆகிய விடயங்கள் இடையே ஆரம்பத்தில் வரும் சந்தர்ப்பத்தின் பின்னர் மீண்டும் எரிபொருள் எரிவுப் பரிசோதனையொன்று மேற்கொள்ள வேண்டியதுடன், கம்பனியினால் 07 வருடங்களாக எரிபொருள் பரிசோதனை மேற்கொண்டிருக்கவில்லை.	இந்த அவதானிப்பை ஏற்றுக்கொள்வதுடன், தற்போதும் இது தொடர்பாக கோறிக்கையொன்று காணி அபிவிருத்திக்கு கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், கூட்டுத்தாபனத்தின் வாகனப் பரிசோதனை மேற்கொண்ட பின்னர் குழுவினால் இந்தக் கம்பனியின் எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.	சுற்றறிக்கையின் பிரகாரம் எரிபொருள் எரிவுப் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்
4.1 நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பித்தல்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 திகதிய 01/2021 இலக்கம் கொண்ட அரசு தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை மூலம் அறிமுகப்படுத்தியிருந்த அரசுக்கு சொந்தமான தொழில் முயற்சிகளுக்கான செயற்பாட்டுக் கைநூலின் பந்தி 6.6 இன் பிரகாரம் நியதிச் சட்ட நிறுவனங்களின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய போதிலும், கம்பனியினால் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2025 ஜூலை 09 திகதி அதாவது 04 மாத காலம் தாமத்தின் பின்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆண்டு முதல் இந்தத் தாமத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் படி உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.	வருடாந்த நிதிக்கூற்றுக்கள் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களுக்குள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

4.2 கூட்டிணைந்த திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
2021 நவம்பர் 16 திகதிய 01/2021 இலக்கம் கொண்ட அரசு தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை மூலம் அறிமுகப்படுத்தியிருந்த தாபன நல்லாளுகை தொடர்பான வழிகாட்டல் கோவையின் பந்தி 2.3 மற்றும் இணைப்பு 01 இன் பிரகாரம் நிதி எதிர்வுகூறல் மற்றும் இடைவெளிப் பகுப்பாய்வு (Gap Analysis) மேற்கொண்டு அவற்றை நெருங்குவதற்கான மூலோபாயங்களை உட்படுத்தி செயல் நடவடிக்கைத் திட்டம் குறிப்பிட்ட ஆண்டிற்கான வருடாந்த பாதி மற்றும் ஐந்து ஆண்டிற்கான மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டு தனது தாய்க் கம்பனிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியதுடன், வியாபார சுற்றாடல் மாற்றங்களுக்கு இணங்க ஒவ்வொரு வருடத்திற்கும் ஒருமுறை இந்தத் திட்டம் நாளதுவரை ஆக்கப்பட வேண்டிய போதும், கம்பனி அதன்படி செயற்பட்டிருக்கவில்லை. கம்பனியினால் ரூபா 200,000 தொகை உசாத்துணையாளர் ஒருவருக்கு செலுத்தி கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்த போதிலும், அது உரிய முறையில் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	கம்பனியினால் 2024 ஆண்டின் போது மூலோபாயத் திட்டம் இணைந்த கம்பனிகளின் கொள்கைகளை தயாரிப்பதற்காக ரூபா 200,000 தொகையொன்று செலுத்தப்பட்டிருந்ததுடன், தயாரிக்கப்பட்ட மூலோபாயத் திட்டத்தில் நிறுவனத்தின் இலக்கை நோக்கி நெருங்கும் திட்டம் மிகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. அது நிறுவனத்தில் திசையை மற்றும் அடிப்படை சாரம்சம் தொடர்பாக பரவலாக விளக்கப்பட்டுள்ளது.	சுற்றறிக்கையின் பிரகாரம் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு நாளதுவரை ஆக்கல் மேற்கொள்ளப்படல் வேண்டும்.